

ப்ராம்ப்ட்டன் தீயணைப்புத்துறை ஜார்ஜ் ஹிட்ச்காக் (George Hitchcock) கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 5, 2021) – தீயணைப்புத்துறையில் தங்கள் தொழில்பாதையைத் தொடர் நாட்டம் கொண்டுள்ள குடியிருப்புவாசிகளிடமிருந்து, ஜார்ஜ் ஹிட்ச்காக் நினைவு நன்கொடை அமைப்பின் நிதி பெறுவதன் மூலமாக தீயணைப்புத்துறையில் தங்களுக்கான தொழில்பாதையை அமைத்துக்கொள்ள, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; இந்த நிதி பொதுவாகவே ஜார்ஜ் ஹிட்ச்காக் கல்வி உதவித்தொகை என்று தெரியப்படுகிறது.

ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையில் 33 ஆண்டுக் காலம் பணியாற்றி மறைந்த மண்டலத்தலைவர் ஜார்ஜ் ஹிட்ச்காக் அவர்களின் நினைவாக, ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையானது, 2014 ஆம் ஆண்டில், ஜார்ஜ் ஹிட்ச்காக் நினைவு நன்கொடை நிதியத்தை உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கு தீயிலிருந்தான பாதுகாப்பு பெறுவதற்கான கல்வியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற தீயணைப்பு / உயிர்ப் பாதுகாப்புக்கான கல்வி புகட்டும் பிரிவை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். தீயணைப்பு சேவைகளில் பணியாற்றுவதைக் கருத்தில் கொள்ள அவர் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருந்து, ஊக்கப்படுத்தினார்.

தீயணைப்பு சேவையில் ஈடுபட ஆர்வமுள்ள நபர்களுக்கு ஜார்ஜ் ஹிட்ச்காக் கல்வி உதவித்தொகையானது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையானது, வெற்றிகரமான விண்ணப்பதாரரின் இரண்டாம்நிலை கல்விக்கு-அடுத்த நிலைக் கல்வி கட்டணங்களை செலுத்த உதவுகிறது.

மேலும் தகவல்களுக்கும் மற்றும் விண்ணப்ப படிவத்திற்கும் வருகை தரவும்: www.bramptonfire.com.

தேவைப்பாடுகள்

இந்த நிதி பெற தகுதி பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பின்வரும் காரணிகளை நிறைவேற்றியாக வேண்டும்:

- அந்த தனி நபர் ப்ராம்ப்ட்டன் நகரவாசியாகவும் கனடா நாட்டின் குடிமகனாக அல்லது கனடா நாட்டில் வேலை செய்ய முடிபவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர் தீயணைப்பு தொடர்பான திட்டத்தில் ஒன்ட்டேரியோ மேல்நிலைப் பள்ளிக்கல்விக்கு பிந்தைய பட்டயப் படிப்பு (டிப்ளோமா) பயின்று வருகிறார்
- விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்

- விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- நேர்காணல் செயல்முறைக்குப் பிறகு, வெற்றிகரமான விண்ணப்பதாரர் ஒன்ட்டேரியோ இரண்டாம் நிலை பள்ளிக் கல்வி திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்

செய்முறை

www.bramptonfire.com என்னும் வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன மற்றும் அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல்: firelife@brampton.ca. விண்ணப்பங்கள் தேதி ஏப்ரல் 1, 2021 வரையிலோ அல்லது '30 விண்ணப்பங்கள் பெறப்படும்' வரையிலோ பெற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் \$1,000 மதிப்பிலான கல்வி உதவித் தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டு பாடத்திட்ட ஆட்சேர்ப்பின்போதே நேரடியாக கல்விக்கட்டணங்களுக்காக பணம் செலுத்தப்பட்டுவிடும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ஜார்ஜ் ஹிட்ச்காக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு, தீயணைப்பு சேவைகளில் ஈடுபட ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த ப்ராம்ப்ட்டன்வாசிகளை நான் ஊக்குவிக்கிறேன். ப்ராம்ப்ட்டன் நகரமானது, ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மற்றும் நமது சமூகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் நமது தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணிக்க விரும்பும் ஒரு நபருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆதரவை வழங்குவதில் நகரம் பெருமிதம் கொள்கிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தீயணைப்பு மற்றும் அவசர சேவை ஊழியர்கள் நமது சமூகத்தைப் பாதுகாக்கவும் மக்கள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அயராது உழைக்கிறார்கள். தீயணைப்பு சேவைகளில் ஒரு தொழில்பாதையை நோக்கி உழைப்பவர்கள் அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்; மேலும் தகுதியுள்ள ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகள் ஜார்ஜ் ஹிட்ச்காக் நினைவு நன்கொடை நிதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஊக்குவிக்கிறோம்”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமை, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தீயணைப்பு மண்டலத் தலைவர் ஜார்ஜ் ஹிட்ச்காக் அவர்கள், தீயணைப்பு சேவைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு பற்றிய கல்விபுகட்டல் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார். ப்ராம்ப்ட்டன் தீயணைப்புத் துறைக்கு அவர் செய்த மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. முற்றிலும் மாறுபட்ட இந்த சேவையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல, ஆர்வமுள்ள அடுத்த

தலைமுறை தீயணைப்பு வீரர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். "

- பில் போயெஸ், தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை

“ கவுன்சிலின் நடப்புக் கால முன்னுரிமை கொண்ட விஷயங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஒன்றாக, ப்ராம்ப்ட்டன் நகரை ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாக ஆக்க நமது ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க விரும்பி, தீயணைப்பு சேவைகளில் ஈடுபட ஆர்வமுள்ள குடியிருப்புவசிகள் ஜார்ஜ் ஹிட்ச்காக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். ”

- டேவிட் பாரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

குர்வீந்தர் சிங்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

